



புதுச்சேரி மாநில அரசிதழ்

La Gazette de L'État de Poudouchéry The Gazette of Puducherry

PART - I

சிறப்பு வெளியீடு

EXTRAORDINAIRE

EXTRAORDINARY

அதிகாரம் பெற்ற
வெளியீடு

Publiée par
Autorité

Published by
Authority

எண் No. } No. }	புதுச்சேரி Poudouchéry Puducherry	தங்கட்கிழமை Lundi Monday	2021 ஹ் 8 8th	நவம்பர் மீ Novembre November	8 உ 2021 (17 Kartika 1943) 2021
-----------------------	---	--------------------------------	---------------------	------------------------------------	---------------------------------------

புதுச்சேரி அரசு
போக்குவரத்துத் துறை
அரசு வாகன பணிமனை

எண் 1589/GAW/C.2/2021-22,

புதுச்சேரி, நாள் 2021 ஹ் நவம்பர் மீ 08 உ.

அறிவிக்கை

புதுச்சேரி அரசின் (புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பிராந்தியங்களில் செயல்படும்) பல்வேறு துறைகளுக்குச் சொந்தமான, பயன்பாட்டில் உள்ள அரசு வாகனங்களில் ஏற்படும் பழுதுகளை சரி செய்வதற்கு தகுதி வாய்ந்த தனியார் பணிமனைகளை கண்டறிந்து அதற்குரிய அங்கீகாரம் போக்குவரத்துத் துறை மூலம் பெற திருத்தியமைக்கப்பட்ட புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணிமனை விவரங்கள்

- ஒருங்கிணைந்த பழுது நீக்கும் பணிமனை (வாகன ஒவர்ஹாலிங், வண்ணம் பூச்சு, வெளிக்கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் வாகன மின் இணைப்பு வேலைகள்);
- சிறு பழுது நீக்கும் பணிமனை;

3. வெளிக் கட்டமைப்பு பழுது நீக்கும் பணிமனை;
4. உட்கட்டமைப்பு பழுது நீக்கும் பணிமனை;
5. வாகன மின் இணைப்பு பழுது நீக்கும் பணிமனை; மற்றும்
6. வாகன பராமரிப்பு பணிமனை.

விண்ணப்ப படிவங்களை புதுச்சேரி அரசு போக்குவரத்துத் துறை வலைதளம் மற்றும் புதுச்சேரி அரசின் வலைதளத்திலும் 10-11-2021 முதல் 24-11-2021 மாலை 5.00 மணிவரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் (website <https://transport.py.gov.in> and www.py.gov.in).

பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள அனைத்து இணைப்பு தகவல்களுடன் இதற்குண்டான விண்ணப்பக் கட்டணம் ₹ 315-ஐ Drawing and Disbursing Officer, Government Automobile Workshop, Puducherry, payable at Puducherry என்ற பெயருக்கு, State Bank of India-விருந்து பெறப்பட்ட வரைவுக் காசோலையுடன் இணைத்து 24-11-2021 மாலை 5.45 மணிவரை அரசு வாகனப் பணிமனை, சாரம், புதுச்சேரி, என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

S. சத்தியமூர்த்தி.

செயற்பொறியாளர் (பொறுப்பு).

GOVERNMENT OF PUDUCHERRY
TRANSPORT DEPARTMENT
GOVERNMENT AUTOMOBILE WORKSHOP

No. 1589/GAW/C.2/2021-22,

Puducherry, dated 08th November 2021.

NOTIFICATION

Applications are invited from private workshops/authorized dealers/service centres to carryout various repairs of vehicles belonging to Government Departments, Puducherry, Karaikal, Mahe and Yanam for enlisting as recognized workshop for undertaking repair/job works of Government vehicles, as categorized below:

Types of Workshops to be selected

1. Major repair workshop (including overhauling, body patch work, tinkering, painting, electrical and upholstery);
2. Minor repair workshop;
3. Patch work, tinkering and painting workshop;
4. Electrical repair workshop;
5. Upholstery repair workshop; and
6. Servicing workshop.

The applications can be downloaded from the Department website <https://transport.py.gov.in> and www.py.gov.in from 10-11-2021 to 24-11-2021 up to 5.00 p.m.

The filled in applications alongwith necessary enclosures as prescribed in the application and a Demand Draft for ₹ 315 as application fee drawn on State Bank of India, payable at Puducherry, in favor of Drawing and Disbursing Officer, Government Automobile Workshop, Puducherry, should reach the Executive Engineer, Government Automobile Workshop, Saram, Puducherry, on or before 24-11-2021 up to 5.45 p.m.

S. SATHIYAMOORTHY,
Executive Engineer (*i.c.*)
